



# தீர்மானம் பற்றிய சமூகவாழ்வு சேவையின் மூலக்கருவியை பற்றி விவாதிக்க இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

ஊ.க 2291/25 - 2022 ஊ.க. 03 பி.கி. 03 - 2022.08.03  
2291/25 ஆம் இலக்கம் - 2022 ஆம் ஆண்டு ஓசத்து மாதம் 03 ஆம் திகதி புதன்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

## பகுதி I : தொகுதி (I) - பொது

### அரசாங்க அறிவித்தல்கள்

2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டம்

3 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழான கட்டளை

திருத்தப்பட்டவாறான 2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவினால் எனக்குறித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய நான், இக்கட்டளை மூலம் பின்வருமாறு வெளிப்படுத்துகிறேன்:-

- மேற்சொல்லப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் நோக்கத்துக்காக செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக அடையாளம் காணப்பட்டதும், இல. 752, ஓரியன் சிட்டி, கொழும்பு மற்றும் சினமன் லைப், இல. 05, நீதியரசர் அக்பர் மாவத்தை, கொழும்பு 02 ஆகிய முகவரிகளில் அமைந்துள்ள எச்.சீ.எஸ். டெக்னாலஜீஸ் லங்கா (பிறைவேட்) லிமிட்டட் நிறுவனத்தினால், ஏற்றுமதிக்காகத் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியலினால் செயற்படுத்தப்பட்ட சேவைகள் என்பவற்றை வழங்குவதற்கானதுமான, எச்.சீ.எஸ். டெக்னாலஜீஸ் லங்கா (பிறைவேட்) லிமிட்டட் எனும் கருத்திட்டத்தைப் பற்றிய இயைபான தகவல்களைக் கொண்டுள்ள அறிவித்தலானது 2022.01.18 ஆம் தேதிய 2263/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
- ஏலவே திரட்டப்பட்ட ஐ. அ. டொ. 10.25 மில்லியன் முதலீட்டுடன், 2032 ஆம் ஆண்டளவில் 5,325 உள்நாட்டவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் தகைமைபெற்ற தகவல் தொழில்நுட்பத் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் பொருட்டு, ஏற்றுமதிக்காகத் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியலினால் செயற்படுத்தப்பட்ட சேவைகள் என்பவற்றை வழங்குவதற்கான எச்.சீ.எஸ். டெக்னாலஜீஸ் லங்கா (பிறைவேட்) லிமிட்டட் எனும் கருத்திட்டத்தை செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக அடையாளம் காண்பதற்கும், சொல்லப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் நியதிகளின்படி சொல்லப்பட்ட கருத்திட்டத்துக்கு விலக்களிப்புக்களை வழங்குவதற்குமென, சொல்லப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் நியதிகளின்படியான அமைச்சரவையின் அங்கீகாரம் 2022.06.27 ஆம் திகதி அன்று பெறப்பட்டுள்ளது.



3. மேலுள்ள செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டம், “எச்சீஎல் டெக்னொலஜீஸ் லங்கா (பிறைவேட்) லிமிட்டட்” (“கருத்திட்டம்”) எனவழைக்கப்படுதலும் அறியப்படுதலும் வேண்டும்.
4. கட்டளைக்கான அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட சட்டவாக்கங்களிலிருந்தான விலக்களிப்புக்கள் கருத்திட்டம் தொடர்பில் ஏற்படையனவாதல் வேண்டும்.

**அட்டவணை**

(1) 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டம்

(அ) கூட்டிணை வருமான வரியிலிருந்தான (CIT) விலக்களிப்பு

SDP சட்டத்தின் 3 (4) ஆம் பிரிவின் நியதிகளின்படி ஆக்கப்பட்ட கட்டளை, அச்சட்டத்தின் 3 (5) ஆம் பிரிவின் நியதிகளின்படி பாராளுமன்றத்தின் முன் எத்திகதயில் இடப்படுகின்றதோ அத்திகதயிலிருந்து கணிப்பிடப்படும் பன்னிரெண்டு (12) ஆண்டுகளைக் கொண்ட ஒரு காலப்பகுதிக்கு கூட்டிணை வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும். மேற்சொல்லப்பட்ட பன்னிரெண்டு (12) ஆண்டுகால வரி விலக்களிப்புக் காலப்பகுதி முடிவடைந்த பின்னர், அந்த நேரத்தில் காணப்படும் கூட்டிணை வருமான வரி, கருத்திட்டக் கம்பெனயின் கருத்திட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்ட இலாபங்கள் தொடர்பில் ஏற்புடையதாதல் வேண்டும்.

(ஆ) சலுகை வரி விகிதம்

மேற்சொல்லப்பட்ட பன்னிரெண்டு (12) ஆண்டுகால வரி விலக்களிப்புக் காலப்பகுதி முடிவடைந்த பின்னர், அதன்பின்னரான ஐந்தாண்டு (05) காலப்பகுதிக்கு, அந்த நேரத்தில் காணப்படும் கூட்டிணை வருமான வரியின் ஐம்பது சதவீதம் (50%) கருத்திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட செயற்பாடுகளிலிருந்து, தோற்றுவிக்கப்பட்ட வரிசெலுத்தப்படற்பாலதான இலாபத்தின்மீதும் வருமானத்தின்மீதும் ஏற்புடையதாதல் வேண்டும்.

(இ) தொழிலின் மீதான வருமான வரியிலிருந்தான விலக்களிப்பு

கூடியபட்சமாக இருபது (20) வெளிநாட்டவர்கள் எனும் எண்ணிக்கைக்குப்பட்டு, ஐந்தாண்டு (05) காலப்பகுதிக்கு மேற்சொல்லப்பட்ட சுருத்திட்டத்துடன் தொடர்புடைய தொழிலிலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களில் இருந்து எழுசின்ற வருமான வரியிலிருந்து சுருத்திட்டத்தின் வெளிநாட்டு ஊழியர்கள் விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(ஈ) பங்கிலாப வரி

விலக்களிக்கப்பட்ட இலாபத்திலிருந்து பங்குதாரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பங்கிலாபம் மீதான வரியானது, பன்னிரெண்டு (12) ஆண்டுக்கால கூட்டிணை வருமான வரிக்கான விலக்களிப்புக் காலப்பகுதியின்போதும், அதன்பின்னரான ஓராண்டின் (01) போதும், வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(2) 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச் சட்டம்

SDP சட்டத்தின் 3 (4) ஆம் பிரிவின் நியதிகளின்படி ஆக்கப்பட்ட கட்டளை, அச்சட்டத்தின் 3 (5) ஆம் பிரிவின் நியதிகளின்படி பாராளுமன்றத்தின் முன் எத்திகதையில் இடப்படுகின்றதோ அத்திகதியிலிருந்து சணிப்பிடப்படும் பன்னிரெண்டு (12) ஆண்டுகளைக் கொண்ட ஒரு காலப்பகுதிக்கு, சேவைகளிலிருந்து தொண்ணூறு சதவீதத்துக்கும் (90%) மேலான வருமானமானது மாற்றத்தக்க வெளிநாட்டு நாணயத்தில் பெறப்பட வேண்டும் எனும் மேலதிக நிபந்தனைக்குப்பட்டு, BOI இனால் அங்கீகரிக்கப்பட்டவாறு கருத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலுக்காக தேவைப்படுத்தப்பட்டதும் கருத்திட்டத்துடன் தொடர்புடையதுமான எல்லாப் பொருட்சளினதும் (தொழிற்கூடம், இயந்திரத்தொகுதி, உபகரணங்கள் மற்றும் நிர்மாணப் பொருட்சள்) இறக்குமதிக்காக, 2002ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர்ப்பெறுமதி வரிச் சட்டத்தினதும் அதன் திருத்தங்களினதும் கீழான சேர்ப்பெறுமதி வரிச் (VAT) செலுத்துகை மற்றும் விதிப்பனவிலிருந்து இக்கருத்திட்டம் விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

(3) 2011ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டம்

SDP சட்டத்தின் 3 (4) ஆம் பிரிவின் நியதிகளின்படி ஆக்கப்பட்ட கட்டளை, அச்சட்டத்தின் 3 (5) ஆம் பிரிவின் நியதிகளின்படி பாராளுமன்றத்தின் முன் எத்திகதியில் இடப்படுகின்றதோ அத்திகதியிலிருந்து கணிப்பிடப்படும் பன்னிரெண்டு (12) ஆண்டுகளைக் கொண்ட ஒரு காலப்பகுதிக்கு, இறக்குமதி செய்யப்பட்ட, சுருத்திட்டத்துடன் தொடர்புடைய எல்லாப் பொருட்களின்

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.